

(Formerly known as Meenakshi Enterprises Limited)
A NBFC listed at Bombay Stock Exchange

CIN: L51102TZ1982PLC029253

Regd Office: Shop No 3, 1st Floor, Adhi Vinayaga Complex, No 3*Bus stand, Gopalsamy Temple Street, Ganapathy,

Coimbatore, Tamil Nadu, India-641006 Email: investor@jmjfintechltd.com

Mob:7395922291/92

Date: 08-11-2024

To Department of Corporate Services

Bombay Stock Exchange Limited 22nd Floor, PhirozeJeeJeeBhoy Towers Dalal Street Mumbai – 400 001

Scrip Code: BSE: 538834

Dear Sir/Madam,

Sub: Newspaper publication of unaudited financial results of the Company for the Ouarter ended 30.09.2024

Pursuant to the provisions of Companies Act 2013 and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, we are enclosing herewith a copy of the Advertisement in connection with the publication of unaudited financial results for the Quarter ended 30th September 2024 in the following newspapers on 07.11.2024:

Name of the Newspaper	Edition	
Makkal Kural	Tamil	
Financial Express	English	

The above copies are attached We request you to take the above information and records.

Thanking You,
Yours faithfully,
For JMJ FINTECH LIMITED



VIDYA DAMODARAN COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

FINANCIAL EXPRESS

PUBLIC NOTICE

TO WHOMSOEVER IT MAY CONCERN

Notice is hereby given that the folio number H0015237 and Share Certificate details of ABB INDIA LTD provided in below table standing in the name of Hariom Baijnath Sharma has been lost/misplaced and the advertiser has applied to the company for issue of duplicate shares Certificate in lieu thereof. Any person who has claims on the said shares should lodge such claims with the company's registrar and transfer agent KFIN Technologies Ltd, (unit ABB INDIA LTD), Selenium Tower B, Plot No. 31 & 32, Gachibowli Financial District, Nanakramguda Serilingampally, Hyderabad-500032, Telangana

Investor.helpdesk@in.abb.com, within 15 days from the date of notice failing which the company will proceed to issue duplicate shares Certificate in request of the said shares

Certificate No.	Cert.Shares	Dist From	Dist To
45612	50	8710686	8710735
47448	50	8774157	8774206
260200	10	37402714	37402723
260201	10	37402724	37402733
260202	10	37402734	37402743
260203	- 1	37402744	37402744
260204		37402745	37402745
260205	19	37402746	37402746

Particulars

Net Profit / (Loss) for the period before Tax

Net Profit / (Loss) for the period after tax

Total Comprehensive Income for the period

and Other Comprehensive Income (after tax)]

[Comprising Profit/(Loss) for the period (after tax)

Equity share capital (Face value of ₹ 2 per share)

Other equity (Reserves excluding Revaluation

and also on the Bombay Stock Exchanges website www.bseindia.com.

III. The Company does not have any exceptional and extraordinary item to report during the above period.

approved by the Board of Directors on November 06, 2024.

Reserve) as shown in the Audited Balance

Total Income from Operations

Sheet of the previous year

Basic-In Rupees

Diluted-In Rupees

Earning per share (of ₹ 2 each)

SINGER

No.

Notes:

Place: New Delhi

Date: 6 November 2024

राष्ट्रीय बीज निगम लिमिटेड NATIONAL SEEDS CORPORATION LTD. (भारत सरकार का उपक्रम-मिनी रत्न कम्पनी)

(A Govt. of India Undertaking-Mini Ratna Company) कॉरपोरेट पहचान संख्या (CIN): U74899DL1963GOI003913 क्षेत्रीय कार्यालय : ब्लॉक-एक्यू, प्लॉट-12, सेक्टर-5, सॉल्ट लेक, कोलकाता-700091 फोन: 033-2367-1077 / 74, ई-मेल : nsc.kolkata.ro@gmail.com

सं.:- विपणन - 26/ एन.एस.सी.:कोल/2024-25/ दिनांक: 05-11-2024 सूचना / NOTICE

सिक्किम सहित उत्तर पूर्व राज्यों के पहाड़ी क्षेत्रों के लिए सड़के मार्ग से बीज, पैकिंग, प्रमाणीकरण, उपचार सामग्री के परिवहन के लिए वार्षिक अनुबंध के लिए ई-निविदा की सूचना

SINGER INDIA LIMITED

CIN: L52109DL1977PLC025405

Registered Office: A-26/4, 2nd Floor, Mohan Co-operative Industrial Estate, New Delhi-110 044, India

EXTRACT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2024

Quarter

ended

30-09-2024

Unaudited

10.737

167

127

125

1.224

0.21

0.21

Website: www.singerindia.com; E-mail: mail@singerindia.com; Tel: +91-11-40617777

Quarter

ended

30-06-2024

Unaudited

10.016

75

56

54

1,224

0.09

0.09

The above is an extract of the detailed format of unaudited financial results for quarter and half year ended September 30, 2024, filed with the

Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of

unaudited financial results for the quarter and half year ended September 30, 2024; are available on the Company's website i.e. www.singerindia.com

The above unaudited financial results for the quarter and half year ended September 30, 2024, have been reviewed by the Audit Committee and

Quarter

ended

30-09-2023

Unaudited

10,741

163

121

121

1,224

0.20

0.20

Notice inviting e-Tender for Annual Rate Contract for Transportation of Seeds, Packing, Certification, Treatment Materials, etc. for Hilly Areas of North East States (including Sikkim state) by Road

श्चित्ररण के लिए जन स्थना For details, please visit NSC's websit निविदा-कोटेशन) के अन्तर्गत निगम की www.indiaseeds.com under Public Notice विसाहर www.indiaseeds.com देखे । उस्त (Tender / Quotations).Online bids for the निवदा हेतु ऑनलाइन बोली प्रस्ताव निगम के above tenders may be submitted separately -पोटलः https://indiaseeds.enivida. at NSC e-Portal: https://indiaseeds. com पर अधिकतम 26.11.2024 के 14:00 enivida.com latest by 14:00 Hrs. of करे तक प्रस्तुत किये जाने चाहिये। कोई भी लुद्धिपत/ 26-11-2024, Corrigendum / addendum, I परिशिष्ट निगम की वैचमाइट पर प्रकाशित any, shall only be published in NSC's website

(₹ in Lakhs

Year

ended

31-03-2024

Audited

43,307

613

450

443

1,224

13,249

0.73

0.73

क्षेत्रीय प्रबंधक, राष्ट्रीय बीज निगम, कोलकाता / Regional Manager, NSC, Kolkata

Half Year

ended

30-09-2023

Unaudited

21,387

184

137

137

1.224

0.22

0.22

For and behalf of the Board of Directors of

Vice-Chairman & Managing Director

Singer India Limited

Rakesh Khanna

DIN: 00266132

Half Year

ended

30-09-2024

Unaudited

20,753

242

183

179

1.224

0.30

0.30



TELANGANA POWER GENERATION CORPORATION LIMITED VIDYUT SOUDHA:: HYDERABAD-82.

KTPS-VII Stage-Providing of Insurance Coverage to the assets of KTPS-VII Stage

T.No.e-21/CEG/SEG-II/E4A12/KTPS-VII/IAR Insurance/TGGENCO/2024-25

(1X800MW)/Unit-12, under "Industrial All Risk Policy", and arranging insurance coverage for Standalone Public Liability and Terrorism for entire plant of KTPS-VII Stage for a period of one vear from 26.12.2024 at 00:00 Hrs to 25.12.2025 at 24:00 Hrs at Kothagudem Thermal Power Station, Paloncha Stage-VII, Bhadradri Kothagudem Dist.. Value of the works ₹.3,10,45,222/-Scheduled Open & Closing Date: 29.10.2024 at 18:00 Hrs. & 20.11.2024 at 12:00 Hrs. T.No.e-22/CE/Civil/Thermal/TGGENCO/2024-25

YTPS-Soll Investigation, Engineering, Design and Construction of Integrated Township with infrastructural Works consisting of Independent quarters (A&B Type) and Multi- storeyed (stilt + 10 floors) residential quarters (D,E & F Type) including fire Fighting System, Hospital building, School building, Club house, Commercial complexes, Indoor Stadium, Multipurpose Function Hall, Sports Complex, Security Rooms & Maintenance Offices, site Levelling and Grading, Roads & Drains, Construction of underground potable water tanks, OHSR, Septic Tanks & STP, Avenue Plantation, Parking Sheds, Rainwater harvesting pits. Laying BT approach Road to township including Bridge over Tungapadu vagu, Main Gate & Internal Compound walls, Street lighting, Sub-Station at Yadadri Thermal Power Station, Veerlapalem (V), Dameracherla (MdI), Nalagonda Dist-Value of the works: ₹.928.52.13.596/- Scheduled Open & Closing Date: 01.11.2024 at 10:00 Hrs. & 02.12.2024 at 15:00 Hrs.

T.No.e-164/CE/Civil/O&M/KTPS-V&VI/P12/PUR/TGGENCO/2024-25 KTPS-V&VI -Supply and Stacking of 50mm Size HBG Track Ballast (as per IRS, RDSO

Specification) for Marshalling yard at Kothagudem Thermal Power Station Stages V&VI Paloncha, Bhadradri Kothagudem Dist. Value of the works: ₹.16,65,360/. Scheduled Open & Closing Date: 04.11.2024 at 18:00 Hrs. & 27.11.2024 at 15:30 Hrs. T.No.e-163/CE/0&M/KTPS-V&VI/BM-V/P31/TGGENCO/2024-25

KTPS-V&VI - Procurement of Emitting Electrodes for ESP Type FAA-10X45M-2X116150-2 at Kothagudern Thermal Power Station Stages V&VI, Paloncha, Bhadradri Kothagudern Dist. Value of the works: ₹.28,50,000/. Scheduled Open & Closing Date: 08.11.2024 at 10:00 Hrs. & 27.11.2024 at 15:30 Hrs.

For further Details: "www.tggenco.co.in & https://tender.telangana.gov.in,

DIPR R.O. No.: 628-PP/CL-AGENCY/ADVT/1/2024-25



JMJ FINTECH LIMITED (Formerly Known as Meenakshi Enterprises Limited) CIN: L51102TZ1982PLC029253 Regd Office: Shop No. 3, 1st Floor, Adhi Vinayaga Complex, No. 3, Bus Stand

Ph. No.: 7395922291/92 Extract of Statement of Unaudited Financial Results for the Quarter and half year ended 30.09.2024 (Rs. in lakhs)

Gopalsamy Temple Street, Ganapaty, Coimbatore North, Tamil Nadu - 641006.

E-mail: investor@jmjfintechltd.com | Website: www.jmjfintechltd.com

"Protest ov. Folia	Qu	arter End	ed	Half yea	Year Ended	
Particulars	30.09.2024	30.06.2024	30.09,2023	30.09.2024	30.09.2023	31.03.2024
040 - W/0	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
Total Income from operations (net)	375.38	369.20	147.55	744.58	226.02	746.75
Net Profit / (Loss) for the period before Tax, Exceptional and / or Extraordinary Items)	222.92	244,16	78.02	467.08	96.87	385.76
Net Profit / (Loss) for the period before Tax and after Exceptional and / or Extraordinary Items)	222.92	244,16	78.02	467.08	96.87	385,76
Net Profit / (Loss) for the period after Tax and after Exceptional and / or Extraordinary Items)	166,93	182.26	46.13	349.19	64.98	213.78
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	166.93	182.26	46.13	349.19	64.98	213.78
Equity Share Capital	1240.00	1240.00	1240.00	1240.00	1240.00	1240.00
Earnings per Share (before extraordinary items (of Rs. 10/- each) for continued and discontinued operations - Basic and Diluted	1.35	1.47	0.37	2.82	0.52	1.72

The above results have been reviewed by the Audit committee and subsequently approved by the Board of Directors in their respective meeting held on 06th November 2024 2 The figures for the previous periods/ year have been regrouped and or classified wherever.

considered necessary. The Statutory Auditors of the company have carried out the Limited review of the above

quarterly financial results.

Current Tax includes Net of MAT Credit 5 Segment Report for the quarter as per Ind AS-108 is not applicable

BY ORDER OF THE BOARD

For JMJ Fintech Limited JOJU MADATHUMPADY JOHNY Place: Coimbatore Date: 06.11.2023

MANAGING DIRECTOR DIN: 02712125



TATA POWER Corporate Contracts Department) The Tata Power Company Limited, 2" Floor, Sahar Receiving Station Sahar Airport Road, Andheri East, Mumbai-400059 (Board Line: 022-67173917) CIN: L28920MH1919PLC000567

NOTICE INVITING TENDER (NIT) The Tata Power Company Limited invites tenders from eligible vendors for the following

packages (Two Part Bidding) Balance of Plant - System and Services for upgradation of 22kV AIS with GIS at Vikhroli Receiving station. (Ref: CC25MSJ044)

2) Design, Supply, Installation, Testing and Commissioning of Firefighting system for upgradation of 22 kV AIS by 33 kV GIS at Kalyan Receiving station. (Ref: CC25MSJ045) Outline Agreement/Rate Contract of 2 years for supply of control cables. (Ref.

interested bidders to submit Tender Fee, Authorization Letter and submission of bid before 1500 Hrs. Thursday, 28" November 2024.

For detailed NIT, please visit Tender section on website https://www.tatapower.com. Also, all future corrigendum's (if any), to the above tenders will be informed on Tender section on website https://www.tatapower.com.only.



INDRAPRASTHA MEDICAL CORPORATION LIMITED Regd. Office: Sarita Vihar, Delhi-Mathura Road, New Delhi – 110076 (India) Corporate Identity Number: L24232DL1988PLC030958 Phone: 91-11-26925858, 26925801, Fax: 91-11-26823629 -mail: imclshares@apollohospitals.com, Website: www.apollohospitals.com/del

NOTICE Transfer of Shares to Investor Education and Protection Fund (IEPF) Authority

Pursuant to the provisions of Section 124 (6) of the Companies Act 2013 ("the Act") read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"), as amended, notice is hereby given to the shareholders of the Company that all shares in respect of which dividend has not been paid or claimed for seven consecutive years or more are required to be transferred by the Company to the demat account of IEPF Authority.

The Company has already sent individual communication to the latest available addresses of the shareholders, whose shares are liable to be transferred to the demat account of IEPF authority and advising them to claim the dividends expeditiously. The Company has also uploaded the statement containing the names of the shareholders, whose shares are due for transfer to the demat account of IEPF Authority, with their folio number or DP ID-Client ID on its website at www.apollohospitals.com/delhi

In case, the Company does not receive any communication from the concerned shareholders, the Company will proceed to transfer the shares to the demat account of the IEPF Authority without any further notice, as per procedure stipulated in the Rules. The concerned shareholders, holding shares in physical form and whose

shares are liable to be transferred to the demat account of IEPF authority. may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them for the purpose of transfer of shares to the demat account of IEPF Authority. Please note that on issue of such duplicate share certificate(s), the original share certificate(s) which stand registered in their name will be deemed cancelled and non-negotiable. In cases, shares are held by concerned shareholders in demat form and are liable to be transferred to demat account of IEPF authority, the Company shall inform the depository by way of corporate action for transfer of such shares to the demat account of IEPF Authority. The Concerned shareholders may further note that the details uploaded

adequate notice in respect of issue of duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the demat account of IEPF Authority, as per the above mentioned Rules. Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and equity shares transferred to IEPF. The concerned shareholders may note that, upon such transfer, they can

by the Company on its website should be regarded and shall be deemed

claim the said shares(s) along with the dividend(s) from IEPF Authority, pursuant to the provisions of Section 124 and 125 of the Act and the rules made thereunder by submitting an online application in Form IEPF-5 with the IEPF Authority, available on the website www.iepf.gov.in with a copy to the Company. For any queries on the subject matter, they may contact the Company's

Registrar & Share Transfer Agent (RTA) - M/s. Link Intime India Private Limited, Unit: Indraprastha Medical Corporation Limited at Noble Heights. 1" Floor, C-1 Block, LSC, Near Savitri Market, Janakpuri, New Delhi 110058. For Indraprastha Medical Corporation Limited

Date: 06" November, 2024 Place: New Delhi

Priya Ranjan AVP - Corporate Affairs & Legal

Universal Sompo General Insurance Co. Ltd.

IRDA Registration No. 134 | CIN No. U66010MH2007PLC166770

Registered & Corporate Office: Unit No. 103, 1st Floor, Ackruti Star, MIDC, Andheri East, Mumbai - 400093 • Website: www.universalsompo.com. Tel.: 022 4165 9800, 4165 9900 Unaudited Financial Results for half year ended on September 30, 2024

E	ORM NL-1-B-RA		REV	ENUE AC	COUNT			(₹	in Lakhs)
Г		F	re	M	arine	Misc	ellaneous	Total	
	Particulars	For the half year ended on September 30, 2024	For the half year ended on September 30, 2023	For the half year ended on September 30, 2024	For the half year ended on September 30, 2023	For the half year ended on September 30, 2024	For the half year ended on September 30, 2023	For the half year ended on September 30, 2024	For the half year ended on September 30, 2023
1	Premium earned (Net)	1,331	2,446	880	137	98,769	103,387	100,980	105,970
2	Profit/Loss on sale/redemption of Investments	76	25	13	2	2,285	655	2,374	682
10.0	Interest, Dividend & Rent - Gross	670	627	61	25	10,853	10,099	11,584	10,751
	Other (a) Other Income	200,000		3.1000				10.004000000	
ı	(i) Stale Cheque write back	3	4	3	1	144	161	150	166
l	(ii) Miscellaneous income	<u>.</u>	1 1	. ÷		16	34	16	35
ı	(iii) Foreign Exchange Gain / (Loss)	8.58	37	5.71	18	-2	-4	-2	-4
l	(b) Contribution from the Shareholders' Account								
l	(i) Towards Excess Expenses of Management		12.5	72	· · ·	[SE	32	200	2
	(ii) Towards remuneration of MD/CEO/WTD/ Other KMPs	2 1	3*	0.40	12	36	66	37	-
L	(iii) Others	10.00		-	-	-			
L	TOTAL (A)	2,081	3,103	957	165	112,101	114,332	115,139	117,600
5	Claims Incurred (Net)	380	520	778	110	75,096	82,307	76,254	82,937
ß	Commission	-237	75	669	-2	8,250	3,822	8,682	3,895
7	Operating Expenses related to Insurance Business	320	388	222	94	17,543	18,592	18,085	19,074
8	Premium Deficiency	9.45	2.3		19	TE	195		9
9	Contribution to Solatium Fund/Hit and Run Compensation	9:3	-			1,127	63	1,127	63
	TOTAL (B)	463	983	1,669	202	102,016	104,784	104,148	105,969
10	Operating Profit/(Loss) C= (A - B)	1,618	2,120	-712	-37	10,085	9,548	10,991	11,631
11	APPROPRIATIONS			,,,,,					
Г	Transfer to Shareholders' Account	1,618	2,120	-712	-37	10,085	9,548	10,991	11,631
Г	Transfer to Catastrophe Reserve	(30)			(*)		5.4	3.5	- 00
Г	Transfer to Other Reserves (to be specified)						19	-	
Г	TOTAL (C)	1,618	2,120	-712	-37	10,085	9,548	10,991	11,631

10	TAL (C)	1,618	2,120	-712	-37	10,085	9,548	10,991	11,631
FC	ORM NL-2-B-PL		PROFI	T AND L	OSS ACC	OUNT	50	(₹in	Lakhs)
Sr. No	Partic	:ulars			For the l	half year ende stember 30, 20	d on F	or the half yea on September	ended or 30, 2023
1	OPERATING PROFIT / (LOSS)					0000000000		3000000	
400	(a) Fire Insurance					1,618		2,120	
	(b) Marine Insurance					-712		-37	
	(c) Miscellaneous Insurance					10,085		9,548	5
2	INCOME FROM INVESTMENT					4000m24000000		50,000,000	80
	(a) Interest, Dividend & Rent -					4,561		3,327	
	(b) Profit on sale of investments					1,027		207	
	(c) (Loss on sale/ redemption of	investments)	Control Control			-102		-4	
90	(d) Amortization of Premium / D	iscount on Inve	stments			-151		-160	£ .
3	OTHER INCOME	ACKESTER OF THE PROPERTY OF TH	M249013 290 105-00			1000		233	<u> </u>
	(a) Interest On Income Tax Refu					32		339	<u> </u>
	(b) Foreign Exchange Gain / (Lo	oss)							£.
_	(c)Miscellaneous Income	en intermental	CO-MARKET			445		10	
_	(d)Profit/(Loss) on Sale / Write (11			7.			
7 100	Total (A)	MANAGEMENT .				16,369		15,348	š
4	PROVISIONS (Other than taxat					-			
	(a) For diminution in the value of		-			*			
_	(b) For doubtful debts (c) Others (Impairment of Investment Assets)					-			*
			-258		-52	4:			
5	OTHER EXPENSES								
	(a) Expenses other than those r				-	-			
	(b) Bad debts written off		-			-			
_	(c) Interest on subordinated det					275			ē .
_	(d) Expenses towards CSR acti	vities				169		148	
\rightarrow	(e) Penalities	(6.1 -				-	_		ī
-	(f) Contribution to Policyholders	AVC	C1270/4 C				_		
-	(i) Towards Excess Expense(ii) Towards remuneration of	rs of Manager	Other KMDs			37			
-	(ii) Towards remuneration of	MID/CEC/VVID	/Other KMPS			37			
-	(g) Others (i) Director Sitting fees and B	and marking	Charles and the second			76		61	ė –
-	(ii) Loss on Sale / Write off of	Card meeting e	Not\			7.0		32	R.
-	(iii) Debenture Issuance Expe		Netj			65			1
\rightarrow	TOTAL (B)	311969				364		157	ř.
6	Profit / (Loss) Before Tax					16,005		15,19	
0	Provision for Taxation					10,000		10,10	1
-	(a) Current tax					4,130		3,223	1
-	(b) Deferred tax		34		-345				
8	Profit / (Loss) After Tax					11,841		12,313	
9	APPROPRIATIONS					52.55.54.56.55.5		- 1.44(36)3.3	<u> </u>
В	(a) Interim dividends paid during	the year							8
	(b) Final dividend paid	3				-			-
	(c) Transfer to any Reserves or	Other Account	s (to be specifi	ed)					
	Balance of profit/ loss brought for	orward from las	t vear	acary.		90.537		73,292	2
_	Balance carried forward to Ba		DO DO DE			102,378		85,605	

FORM NL-3-B-BS BALANCE SHEET (₹ in Lakhs) Schedule Ref. Form No. As At September 30, 2024 As At September 30, 2023 Particulars: SOURCES OF FUNDS Share Capital NL-8 36,818 36,818 Share Application Money pending allotment Reserves and Surplus NL-10 119,140 102,367 Fair Value Change Account Shareholders Funds Policyholders Funds 2,281 775 Borrowings NL-11 15,000 TOTAL 174,128 140,191 **APPLICATION OF FUNDS** Investments 137,160 93,913 Shareholders NL-12 Policyholders 351,969 314,683 NL-12A Loans NL-13 Fixed Assets 6,853 5,583 NL-14 Deferred Tax Asset (Net) 2,159 1,871 **CURRENT ASSETS** Cash and Bank Balances NL-15 8,434 18,531 125,897 127,727 Advances and Other Assets NL-16 Sub-Total (A) 134,331 146,258 Deferred Tax Liability (Net) Current Liabilities NL-17 351,631 320,176 Provisions NL-18 106,713 101,941 Sub-Total (B) 458,344 422,117 NET CURRENT ASSETS (C) = (A - B) -324,013 -275,859 Miscellaneous Expenditure (to the extent not written off or adjusted) NL-19 Debit Balance in Profit and Loss Account TOTAL 174,128 140,191

Particulars	For the half year ended on September 30, 2024	For the half year ended on September 30, 2023
1 Gross Direct Premium Growth Rate	6.14%	22,13%
2 Gross Direct Premium to Net worth Ratio (No. of times)	1.73	1.83
Growth rate of Net Worth	12.05%	17.30%
1 Net Retention Ratio	46.85%	46.48%
Net Commission Ratio	6.85%	3.29%
Expense of Management to Gross Direct Premium Ratio	20.53%	21.80%
7 Expense of Management to Net Written Premium Ratio	21.13%	19.37%
Net Incurred Claims to Net Earned Premium	75.51%	78.26%
Claims paid to claims provisions	28.46%	21.12%
10 Combined Ratio	97.53%	97.57%
11 Investment income ratio	4.16%	3.65%
12 Technical Reserves to net premium ratio (No. of times)	2.36	2.46
13 Underwriting balance ratio(No. of times)	-0.02	0.00
14 Operationg Profit Ratio	10.88%	10.98%
15 Liquid Assets to liabilities ratio (No. of times)	0.31	0.28
16 Net earning ratio	9.35%	10.39%
17 Return on net worth ratio	7.59%	8.85%
18 Available Solvency margin Ratio to Required Solvency Margin Ratio (No. of times)	1.96	1.73
19 NPA Ratio	1,0000019	7500.500
Gross NPA Ratio	0.00%	0.00%
Net NPA Ratio	0.00%	0.00%
20 Debt Equity Ratio (No. of times)	0.10	2
21 Debt Service Coverage Ratio (No. of times)	59.20	-
22 Interest Service Coverage Ratio (No. of times)	59.20	
23 Earnings per share (in ₹)	3.22	3.34
24 Book value per share (in ₹)	42.36	37.80

1.Ratios are computed in accordance with IRDAI circular number IRDAI/F&A/CIR/MISC/256/09/2021 dated 30th Sep 21, 2, Previous year figures are re-grouped / re-classified / rounded off wherever necessary. 3. The above unaudited financial results are limited reviewed by joint statutory auditors of the company. 4. The above unaudited financial results have been approved by Board of Directors at its meeting held on 29th October, 2024.

For and on behalf of the Board of Directors

Sharad Mathur Managing Director & CEO Date: October 29th, 2024 DIN No. 08754740



IRDAI Regd. No. 134 | CIN# U66010MH2007PLC166770 | Email: contactus@universalsompo.com | Insurance is the subject matter of solicitation | IRDAI or its officials do not involve in activities like sale of any kind of insurance or financial products nor invest premiums. IRDAI does not announce any bonus, those receiving such phone calls are requested to lodge a police complaint along with details of phone call and number. Past Performance is not an indication of future performance.







Kolkata

financialexp.epapr.in

Place: Mumbai

Date:06.11.2024

No.

Notes:

Place: New Delhi

Date: 6 November 2024

PUBLIC NOTICE

TO WHOMSOEVER IT MAY CONCERN

Notice is hereby given that the folio number H0015237 and Share Certificate details of ABB INDIA LTD provided in below table standing in the name of Hariom Baijnath Sharma has been lost/misplaced and the advertiser has applied to the company for issue of duplicate shares Certificate in lieu thereof. Any person who has claims on the said shares should lodge such claims with the company's registrar and transfer agent KFIN Technologies Ltd, (unit ABB INDIA LTD), Selenium Tower B, Plot No. 31 & 32, Gachibowli Financial District, Nanakramguda Serilingampally, Hyderabad-500032, Telangana

Investor.helpdesk@in.abb.com, within 15 days from the date of notice failing which the company will proceed to issue duplicate shares Certificate in request of

Certificate No.	Cert.Shares	Dist From	Dist To
45612	50	8710686	8710735
47448	50	8774157	8774206
260200	10	37402714	37402723
260201	10	37402724	37402733
260202	10	37402734	37402743
260203	1	37402744	37402744
260204	1	37402745	37402745
260205	83	37402746	37402746

Particulars

Net Profit / (Loss) for the period before Tax

Net Profit / (Loss) for the period after tax

Total Comprehensive Income for the period

and Other Comprehensive Income (after tax)]

[Comprising Profit/(Loss) for the period (after tax)

Equity share capital (Face value of ₹ 2 per share)

and also on the Bombay Stock Exchanges website www.bseindia.com.

III. The Company does not have any exceptional and extraordinary item to report during the above period.

approved by the Board of Directors on November 06, 2024.

Other equity (Reserves excluding Revaluation

Reserve) as shown in the Audited Balance

Total Income from Operations

Sheet of the previous year

Basic-In Rupees

Diluted-In Rupees

Earning per share (of ₹ 2 each)

SINGER

Hariom Sharma

SINGER INDIA LIMITED

CIN: L52109DL1977PLC025405

Registered Office: A-26/4, 2nd Floor, Mohan Co-operative Industrial Estate, New Delhi-110 044, India

EXTRACT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2024

Quarter.

ended

30-09-2024

Unaudited

10,737

167

127

125

1.224

0.21

0.21

Website: www.singerindia.com; E-mail: mail@singerindia.com; Tel: +91-11-40617777

Quarter

ended

30-06-2024

Unaudited

10,016

75

56

54

1.224

0.09

0.09

The above is an extract of the detailed format of unaudited financial results for quarter and half year ended September 30, 2024, filed with the

Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of

unaudited financial results for the quarter and half year ended September 30, 2024, are available on the Company's website i.e. www.singerindia.com

II. The above unaudited financial results for the guarter and half year ended September 30, 2024, have been reviewed by the Audit Committee and

Quarter

ended

30-09-2023

Unaudited

10,741

163

121

121

1,224

0.20

0.20

Half Year

ended

30-09-2024

Unaudited

20,753

242

183

179

1.224

0.30

0.30

राष्ट्रीय बीज निगम लिमिटेड NATIONAL SEEDS CORPORATION LTD. (भारत सरकार का उपक्रम-मिनी रत्न कम्पनी)

(A Govt. of India Undertaking-Mini Ratna Company) कॉरपोरेट पहचान संख्या (CIN): U74899DL1963GOI003913 क्षेत्रीय कार्यालय : ब्लॉक-एक्यू, प्लॉट-12, सेक्टर-5, सॉल्ट लेक, कोलकाता-700091 फोन: 033-2367-1077 / 74, ई-मेल : nsc.kolkata.ro@gmail.com सं.:- विपणन - 26/ एन.एस.सी.:कोल/2024-25/ दिनांक: 05-11-2024

स्चना / NOTICE सिक्किम सहित उत्तर पर्व राज्यों के Notice inviting e-Tender for Annual

पहाड़ी क्षेत्रों के लिए सड़क मार्ग से बीज,	
पैकिंग, प्रमाणीकरण, उपचार सामग्री के	
परिवहन के लिए वार्षिक अनुबंध के लिए	
ई-निविदा की सूचना	
Comment Comment of Comment or security	7

Rate Contract for Transportation of Seeds, Packing, Certification, Treatment Materials, etc. for Hilly Areas of North East States (including Sikkim state) by Road

(₹ in Lakhs)

Year

ended

31-03-2024

Audited

43,307

613

450

443

1.224

13,249

0.73

0.73

वस्तृत विवरण के लिए जन सूचना For details, please visit NSC's website (निवदा-कोटेशन) के अन्तर्गत निगम की www.indiaseeds.com under Public Notice वैवसहड www.indiaseeds.com देखें। उक्त (Tender / Quotations).Online bids for the निविदा हेत् ऑनलाइन बोली प्रस्ताव निगम के above tenders may be submitted separatel ई-पोटेल: https://indiaseeds.enivida. at NSC e-Portal: https://indiaseeds. com पर अधिकतम 26.11.2024 के 14:00 enivida.com latest by 14:00 Hrs. of कने तक प्रस्तुत किये जाने चाहिये। कोई भी जुद्धिपत्र/ 26-11-2024. Corrigendum / addendum, if परिशिष्ट निगम की वैबसाइट पर प्रकाशित any, shall only be published in NSC's

क्षेत्रीय प्रबंधक, राष्ट्रीय दीज निगम, कोलकाता / Regional Manager, NSC, Kolkata

Half Year

ended

30-09-2023

Unaudited

21,387

184

137

137

1.224

0.22

0.22

For and behalf of the Board of Directors of

Vice-Chairman & Managing Director

Singer India Limited

Rakesh Khanna

DIN: 00266132



TELANGANA POWER GENERATION CORPORATION LIMITED VIDYUT SOUDHA:: HYDERABAD-82.

T.No.e-21/CEG/SEG-II/E4A12/KTPS-VII/IAR Insurance/TGGENCO/2024-25

KTPS-VII Stage-Providing of Insurance Coverage to the assets of KTPS-VII Stage (1X800MW)/Unit-12, under "Industrial All Risk Policy", and arranging insurance coverage for Standalone Public Liability and Terrorism for entire plant of KTPS-VII Stage for a period of one year from 26.12.2024 at 00:00 Hrs to 25.12.2025 at 24:00 Hrs at Kothagudem Thermal Power Station, Paloncha Stage-VII, Bhadradri Kothagudern Dist., Value of the works ₹ .3,10,45,222/-Scheduled Open & Closing Date: 29.10.2024 at 18:00 Hrs. & 20.11.2024 at 12:00 Hrs. T.No.e-22/CE/Civil/Thermal/TGGENCO/2024-25

YTPS-Soil Investigation, Engineering, Design and Construction of Integrated Township with infrastructural Works consisting of Independent quarters (A&B Type) and Multi- storeyed (stilt +10 floors) residential quarters (D,E & F Type) including fire Fighting System, Hospital building, School building, Club house, Commercial complexes, Indoor Stadium, Multipurpose Function Hall, Sports Complex, Security Rooms & Maintenance Offices, site Levelling and Grading, Roads & Drains, Construction of underground potable water tanks, OHSR, Septic Tanks & STP, Avenue Plantation, Parking Sheds, Rainwater harvesting pits, Laving BT approach Road to township Including Bridge over Tungapadu vagu, Main Gate & Internal Compound walls, Street lighting, Sub-Station at Yadadri Thermal Power Station, Veerlapalem (V), Dameracheria (MdI), Nalagonda Dist-Value of the works: ₹ 928.52.13.596/- Scheduled Open & Closing Date: 01.11.2024 at 10:00 Hrs. & 02.12.2024 at 15:00 Hrs.

T.No.e-164/CE/Civil/O&M/KTPS-V&VI/P12/PUR/TGGENCO/2024-25

KTPS-V&VI -Supply and Stacking of 50mm Size HBG Track Ballast (as per IRS, RDSO Specification) for Marshalling yard at Kothagudem Thermal Power Station Stages V&VI. Paloncha, Bhadradri Kothagudem Dist. Value of the works: ₹.16,65,360/. Scheduled Open & Closing Date: 04.11.2024 at 18:00 Hrs. & 27.11.2024 at 15:30 Hrs. T.No.e-163/CE/0&M/KTPS-V&VI/BM-V/P31/TGGENCO/2024-25

KTPS-V&VI - Procurement of Emitting Electrodes for ESP Type FAA-10X45M-2X116150- 2 at

Kothagudem Thermal Power Station Stages V&VI, Paloncha, Bhadradri Kothagudem Dist. Value of the works: ₹.28,50,000/, Scheduled Open & Closing Date: 08.11.2024 at 10:00 Hrs. & 27.11.2024 at 15:30 Hrs.

For further Details: "www.tggenco.co.in & https://tender.telangana.gov.in,

DIPR R.O. No.: 628-PP/CL-AGENCY/ADVT/1/2024-25



JMJ FINTECH LIMITED (Formerly Known as Meenakshi Enterprises Limited) CIN: L51102TZ1982PLC029253

Regd Office: Shop No. 3, 1st Floor, Adhi Vinayaga Complex, No. 3, Bus Stand Gopalsamy Temple Street, Ganapaty, Coimbatore North, Tamil Nadu - 641006 E-mail: investor@jmjfintechltd.com | Website: www.jmjfintechltd.com Ph. No.: 7395922291/92

Extract of Statement of Unaudited Financial Results for the Quarter and half year ended 30.09.2024 (Rs. in lakhs)

Qu	arter End	ed	Half yea	Ended	
Problem in the property and the last	and the second second second second	ACCRECATE VALUE OF THE PARTY OF	AND DESCRIPTION OF THE PERSON	Processing and Processing Street	31.03.2024 (Audited)
375.38	369.20	147.55	744.58	226.02	746.75
222.92	244.16	78.02	467.08	96.87	385.76
222.92	244.16	.78.02	467.08	96.87	385.76
166.93	182.26	46.13	349.19	64.98	213,78
166.93	182.26	46.13	349.19	64.98	213.78
1240.00	1240.00	1240.00	1240.00	1240.00	1240.00
1.35	1.47	0.37	2.82	0.52	1.72
	30.09.2024 [Unaudited] 375.38 222.92 222.92 166.93 166.93	30.09.2024 30.06.2024 [Unaudited] (Unaudited) 375.38 369.20 222.92 244.16 222.92 244.16 166.93 182.26 166.93 182.26	Unaudited (Unaudited) Unaudited 375.38 369.20 147.55 222.92 244.16 78.02 222.92 244.16 78.02 166.93 182.26 46.13 166.93 182.26 46.13 1240.00 1240.00 1240.00	30.09.2024 30.06.2024 30.09.2023 30.09.2024 [Unaudited] (Unaudited) (Unaudited	30.09.2024 30.06.2024 30.09.2023 30.09.2024 30.09.2023 [Unaudited] (Unaudited)

The above results have been reviewed by the Audit committee and subsequently approved by the Board of Directors in their respective meeting held on 06th November 2024. 2 The figures for the previous periods/ year have been regrouped and or classified wherever

considered necessary. The Statutory Auditors of the company have carried out the Limited review of the above

quarterly financial results.

Current Tax includes Net of MAT Credit. Segment Report for the quarter as per Ind AS-108 is not applicable

BY ORDER OF THE BOARD For JMJ Fintech Limited

JOJU MADATHUMPADY JOHNY Place: Coimbatore MANAGING DIRECTOR Date: 06.11.2023 DIN: 02712125

TATA

TATA POWER Corporate Contracts Department)

The Tata Power Company Limited, 2" Floor, Sahar Receiving Station Sahar Airport Road, Andheri East, Mumbai-400059 (Board Line: 022-67173917) CIN: L28920MH1919PLC000567

NOTICE INVITING TENDER (NIT) The Tata Power Company Limited invites tenders from eligible vendors for the following

packages (Two Part Bidding) 1) Balance of Plant - System and Services for upgradation of 22kV AIS with GIS at Vikhroli Receiving station. (Ref: CC25MSJ044)

Design, Supply, Installation, Testing and Commissioning of Firefighting system for upgradation of 22 kV AIS by 33 kV GIS at Kalyan Receiving station. (Ref: CC25MSJ045). Outline Agreement/Rate Contract of 2 years for supply of control cables. (Ref.

nterested bidders to submit Tender Fee, Authorization Letter and submission of bid before

1500 Hrs. Thursday, 28th November 2024. For detailed NIT, please visit Tender section on website https://www.tatapower.com. Also, all

future corrigendum's (if any), to the above tenders will be informed on Tender section on website https://www.tatapower.com.only.



INDRAPRASTHA MEDICAL CORPORATION LIMITED Regd. Office: Sarita Vihar, Delhi-Mathura Road, New Delhi – 110076 (India) Corporate Identity Number: L24232DL1988PLC030958 Phone: 91-11-26925858, 26925801, Fax: 91-11-26823629 -mail: imclshares@apollohospitals.com, Website: www.apollohospitals.com/delh

NOTICE Transfer of Shares to Investor Education and Protection Fund (IEPF) Authority

Company to the demat account of IEPF Authority.

Pursuant to the provisions of Section 124 (6) of the Companies Act 2013 ("the Act") read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"), as amended, notice is hereby given to the shareholders of the Company that all shares in respect of which dividend has not been paid or claimed for seven consecutive years or more are required to be transferred by the

The Company has already sent individual communication to the latest available addresses of the shareholders, whose shares are liable to be transferred to the demat account of IEPF authority and advising them to claim the dividends expeditiously. The Company has also uploaded the statement containing the names of the shareholders, whose shares are due for transfer to the demat account of IEPF Authority, with their folio number or DP ID-Client ID on its website at www.apollohospitals.com/delhi

In case, the Company does not receive any communication from the concerned shareholders, the Company will proceed to transfer the shares to the demat account of the IEPF Authority without any further notice, as per procedure stipulated in the Rules.

The concerned shareholders, holding shares in physical form and whose shares are liable to be transferred to the demat account of IEPF authority, may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them for the purpose of transfer of shares to the demat account of IEPF Authority. Please note that on issue of such duplicate share certificate(s), the original share certificate(s) which stand registered in their name will be deemed cancelled and non-negotiable. In cases, shares are held by concerned shareholders in demat form and are liable to be transferred to demat account of IEPF authority, the Company shall inform the depository by way of corporate action for transfer of such shares to the demat account of IEPF Authority. The Concerned shareholders may further note that the details uploaded

adequate notice in respect of issue of duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the demat account of IEPF Authority, as per the above mentioned Rules. Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and equity shares transferred to IEPF. The concerned shareholders may note that, upon such transfer, they can

by the Company on its website should be regarded and shall be deemed

claim the said shares(s) along with the dividend(s) from IEPF Authority, pursuant to the provisions of Section 124 and 125 of the Act and the rules made thereunder by submitting an online application in Form IEPF-5 with the IEPF Authority, available on the website www.lepf.gov.in with a copy to the Company. For any queries on the subject matter, they may contact the Company's

Registrar & Share Transfer Agent (RTA) - M/s. Link Intime India Private Limited, Unit: Indraprastha Medical Corporation Limited at Noble Heights. 1"Floor, C-1 Block, LSC, Near Savitri Market, Janakouri, New Delhi 110058. For Indraprastha Medical Corporation Limited

Date: 06th November, 2024 Place: New Delhi

Priya Ranjan AVP - Corporate Affairs & Legal

Universal Sompo General Insurance Co. Ltd.

IRDA Registration No. 134 | CIN No. U66010MH2007PLC166770

Registered & Corporate Office: Unit No. 103, 1st Floor, Ackruti Star, MIDC, Andheri East, Mumbai - 400093 • Website: www.universalsompo.com. Tel.: 022 4165 9800, 4165 9900. Unaudited Financial Results for half year ended on September 30, 2024

G	ORM NL-1-B-RA		REVI	ENUE AC	COUNT			(₹	in Lakhs)
		Fire		M	Marine Mis				tal
	Particulars	For the half year ended on september 30, 2024 2023		For the half year ended on September 30, 2024	ended on ended on September 30, September 30,		For the half year ended on September 30, 2023	For the half year ended on September 30, 2024	For the half year ended on September 30, 2023
1	Premium earned (Net):	1,331	2,446	880	137	98,769	103,387	100,980	105,970
2	Profit/ Loss on sale/redemption of Investments	76	25	13	2	2,285	655	2,374	682
3	Interest, Dividend & Rent - Gross	670	627	61	25	10,853	10,099	11,584	10,751
4	Other (a) Other Income (i) Stale Cheque write back (ii) Miscellaneous income (iii) Foreign Exchange Gain / (Loss) (b) Contribution from the Shareholders' Account (i) Towards Excess Expenses of Management (ii) Towards remuneration of MD/CEO/WTD/ Other KMPs (iii) Others:	3 - - 1 2,081	3,103	957	165	144 16 -2 - 36 -	161 34 -4	150 16 -2 - 37 - 115,139	166 35 -4 - - -
5	Claims Incurred (Net)	380	520	778	110	75,096	82,307	76,254	82,937
5	Commission	-237	75	669	-2	8,250	3,822	8,682	3,895
7	Operating Expenses related to Insurance Business	320	388	222	94	17,543	18,592	18,085	19,074
5	Premium Delidency	0.5	-			-	1.7	1.5	
ì	Contribution to Solatium Fund/Hit and Run Compensation	7/2/0				1,127	63	1,127	63
_	TOTAL (B)	463	983	1,669	202	102,016	104,784	104,148	105,969
0	Operating Profit/(Loss) C= (A - B)	1,618	2,120	-712	-37	10,085	9,548	10,991	11,631
1	APPROPRIATIONS								
	Transler to Shareholders' Account	1,618	2,120	-712	-37	10,085	9,548	10,991	11,631
	Transfer to Catashophe Reserve	8.83	1 1	18	- S	123	14	13	
	Transfer to Other Reserves (to be specified)	(%)	1-1		[]		(4)		
Ī	TOTAL (C)	1,618	2,120	-712	-37	10,085	9,548	10,991	11,631

_	ansier to Other Reserves (to be specified) OTAL (C)	1,618	2,120	-712	-37	10.085	9,548	10,991	11,631	
100	THE (G)	1,010	2,120	3016	597	10,065	5,540		2012400000	
FC	DRM NL-2-B-PL		PROFI	T AND LC	SS ACC	COUNT		(₹in	Lakhs)	
Sr. No	Par	ticulars				half year end ptember 30, 2		or the half yea on Septembe	r ended or r 30, 2023	
1	OPERATING PROFIT / (LOS	S)								
	(a) Fire Insurance		1,618		2,12					
	(b) Marine Insurance					-712		-3		
	(c) Miscellaneous Insurance					10,085		9,54	8	
2	INCOME FROM INVESTMEN									
_	(a) Interest, Dividend & Rent -					4,561		3,32		
	(b) Profit on sale of investment					1,027		20		
	(c) (Loss on sale/ redemption					-102			4	
	(d) Amortization of Premium /	Discount on Inve	stments			-151		-16	0	
-3	OTHER INCOME	020-010-020				92,00		2000	420	
	(a) Interest On Income Tax Re					32		33	9	
	(b) Foreign Exchange Gain / (Loss)								
	(c)Miscellaneous Income							5/5	0	
	(d)Profit/(Loss) on Sale / Write	off of Fixed Ass	ets (Net)			11			2	
- 1	Total (A)					16,369		15,34	-8	
4	PROVISIONS (Other than taxation) (a) For diminution in the value of investments								275	
_	(a) For diminution in the value of investments (b) For doubtful debts							3		
_						500		-52		
_	(c) Others (Impairment of Investment Assets) OTHER EXPENSES					-258			2	
5						200				
-	(a) Expenses other than those					Ĭ				
-	(c) Interest on subordinated d	(b) Bad debts written off								
-	(d) Expenses towards CSR as					275 169	-	14		
-	(e) Penalities	SHAIRIRRA				100		124	+	
	(f) Contribution to Policyholde	er! N/c							-	
_	(i) Towards Excess Expen		somt.							
-	(ii) Towards remuneration	of MD/CEO/MTD	(Other KMPs			37			1	
\rightarrow	(g) Others	OI INDIGEOTIFIE	CHIDI IXIVIF O			- 100			15	
-	(i) Director Sitting fees and	Board meeting e	vnanese			76		6	4	
-	(ii) Loss on Sale / Write off					- 12		- 3	12	
	(iii) Debenture Issuance Ex		(Mary			65	_		2	
	TOTAL (B)	promotor				364		15	7	
6	Profit / (Loss) Before Tax					16,005		15,19		
7	Provision for Taxation					MISCHISCO .		110000	70	
-	(a) Current tax					4,130		3,22	3	
	(b) Deferred tax					34			-345	
8	Profit / (Loss) After Tax					11,841		12,31		
9	APPROPRIATIONS					304(880)		1000000	(5)	
- 47	(a) Interim dividends paid duri	ng the year								
	(b) Final dividend paid					-			-	
	(c) Transfer to any Reserves	or Other Accounts	s (to be specifi	ed)		Waterman AF				
	Balance of profit/ loss brought			and.		90,537		73,29	2	
	Balance carried forward to I					102,378		85,60		

FORM NL-3-B-BS **BALANCE SHEET** (₹ in Lakhs) Schedule Ref. Form No. As At September 30, 2024 As At September 30, 2023 Particulars SOURCES OF FUNDS Share Capital NL-8 36,818 36,818 Share Application Money pending allotment NL-10 Reserves and Surplus 119,140 102,367 Fair Value Change Account Shareholders Funds Policyholders Funds 2,281 775 Borrowings 15,000 TOTAL 174,128 140,191 APPLICATION OF FUNDS Investments Shareholders NL-12 137,160 93,913 Policyholders 351,969 314,683 NL-12A Loans NL-13 Fixed Assets NL-14 6,853 5,583 Deferred Tax Asset (Net) 2,159 1,871 **CURRENT ASSETS** Cash and Bank Balances NL-15 8,434 18,531 Advances and Other Assets NL-16 125,897 127,727 Sub-Total (A) 134,331 146,258 Deferred Tax Liability (Net) 351,631 320,176 Current Liabilities NL-17 Provisions NL-18 106,713 101,941 Sub-Total (B) 458,344 422,117 NET CURRENT ASSETS (C) = (A - B) -324,013 -275,859 Miscellaneous Expenditure (to the extent not written off or adjusted) NL-19 Debit Balance in Profit and Loss Account TOTAL 174,128 140,191

Particulars	For the half year ended on September 30, 2024	For the half year ended or September 30, 2023
1 Gross Direct Premium Growth Rate	6.14%	22.13%
2 Gross Direct Premium to Net worth Ratio (No. of times)	1.73	1.83
3 Growth rate of Net Worth	12.05%	17.30%
4 Net Retention Ratio	46.85%	46.48%
5 Net Commission Ratio	6.85%	3.29%
Expense of Management to Gross Direct Premium Ratio	20.53%	21.80%
7 Expense of Management to Net Written Premium Ratio	21.13%	19.37%
B Net Incurred Claims to Net Earned Premium	75.51%	78.26%
9 Claims paid to claims provisions	28.46%	21.12%
10 Combined Ratio	97.53%	97.57%
11 Investment income ratio	4.16%	3.65%
12 Technical Reserves to net premium ratio (No. of times)	2.36	2.46
13 Underwriting balance ratio(No. of times)	-0.02	0.00
14 Operationg Profit Ratio	10.88%	10.98%
15 Liquid Assets to liabilities ratio (No. of times)	0.31	0.28
16 Net earning ratio	9.35%	10.39%
17 Return on net worth ratio	7.59%	8.85%
18 Available Solvency margin Ratio to Required Solvency Margin Ratio (No. of times)	1.96	1.73
19 NPA Ratio	2000000000	
Gross NPA Ratio	0.00%	0.00%
Net NPA Ratio	0.00%	0.00%
20 Debt Equity Ratio (No. of times)	0.10	-
21 Debt Service Coverage Ratio (No. of times)	59.20	150
22 Interest Service Coverage Ratio (No. of times)	59.20	
23 Earnings per share (in ₹)	3.22	3,34
24 Book value per share (in ₹)	42.36	37.80

New Delhi

NOTE:

1.Ratios are computed in accordance with IRDAI circular number IRDAI/F&A/CIR/MISC/256/09/2021 dated 30th Sep 21, 2. Previous year figures are re-grouped / re-classified / rounded off wherever necessary. 3. The above unaudited financial results are limited reviewed by joint statutory auditors of the company. 4. The above unaudited financial results have been approved by Board of Directors at its meeting held on 29th October, 2024.

For and on behalf of the Board of Directors

Date: October 29th, 2024 DIN No. 08754740

Sharad Mathur Managing Director & CEO





IRDAI Regd. No. 134 | CIN# U66010MH2007PLC166770 | Email: contactus@universalsompo.com | Insurance or financial products nor invest premiums. IRDAI does not announce any bonus, those receiving such phone calls are requested to lodge a police complaint along with details of phone call and number. Past Performance is not an indication of future performance.

Place : Mumbai







திருப்போருர் ஸ்ரீ வாராகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருப்போரூர், நவ. 7– கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக கிருப்போரூர் வாராகி நடைபெற்றது. திரளான பக்தர்கள் அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கலந்து கொண்டு சாமி



ஜெயப்பிரியா பள்ளி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள்

நெய்வேலி, நவ. 7– நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

ஜெயப்பிறியா பப்ளிக் சீனியர் தாளாளர் செகண்டரி பள்ளியின் ஜெய்சங்கர், இயக்குனர் ஆகியோரின் என். எஸ். தினேஷ் வழிகாட்டுதலின் பேரில் ஜெயப்பிரியா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் ஆர். சிந்து, முதல்வர் செயலர் சி.ஆர். ஆகியோர் பிந்து நாயர் ஏற்பாடு செய்தனர். சிறுவயதிலேயே மனதில் மாணவர்களின் அன்பு, கருணை, இரக்கம் உதவி போன்ற நற்சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

ஜெயப்பிரியா சீனியர் செகண்டரி ஆதரவற்றோர் ம<u>ற்</u>றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முயற்சிகளை உதவிகளை வழங்கிட முன்னெடுத்தது. இந்த முயற்சி பெற்றோர்களுக்கும் மாணவய: தெரிவிக்கப்பட்டது. fளுக்கும் அவர்கள் இன்முகத்தோடு வழங்கிய இனிப்புகள், ஆடைகள், எமுது பொருள்களோடு ஜெயப்பிரியா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியும் மாணவ மாணவிகளும் இணைந்து அருகில் இயங்கிவரும் வடலூர் வசந்தம் ஆதரவற்றோர் இல்லதிற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கினர்.

அக்குழந்தைகளோடு பள்ளியின் குழந்தைகளும் விளையாடி மகிழ்ந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு கன்னியம்மன் கோயில் தெருவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தின் அஷ்ட பந்தல மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த திங்கட்கிழமை, முதல் கால யாக பூஜை கணபதி ஹோமத்துடன் வேள்விகள் பல்வேறு துவங்கி புதன்கிழமை இரண்டாம் கால யாக பூஜை மூன்றாம் காலயாகபூஜை என பல்வேறு வேள்விகள் முடிவுற்றது.

இதைத் தொடர்ந்து இன்று மங்கள வாத்தியம் வானவேடிக்கைகள் முழங்க யாகசாலையில் உள்ள புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று கோவில் விமானத்திற்கும் மூலவர் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் மூலவர் வாராஹி அம்மனுக்கு அலங்காரம் சிறப்பு தீபதூப ஆராதனைகள் காட்டப்பட்டன. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்கர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். க்தர்களுக்கு திருக்கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.

மகா கும்பாபிஷேக விழாவில் 11 வது வார்டு கவுன்சிலர் சந்திரன் திருப்போரூர் பேரூராட்சி தலைவர் காலவாக்கம் மு. தேவராஜ் அனைத்து கட்சியினர்கள் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர். இக்கோவிலில் தொடர்ந்து நாட்களுக்கு மண்டல அபிஷேகம் திருப்போரூர் நடைபெற உள்ளது. பேரூராட்சிக்கு 2 L'HL கிராமங்களை உள்ளடக்கிய 15

வார்டுகளில் 12வது வார்டில் மட்டும்தான் வாராஹி அம்மனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

JMJ பின்டெக் லிமிடெட் (முன்னர் மீனாட்சி எண்டர்பிரைசஸ் லிமிடெட் என அழைக்கப்பட்டது)

CIN: L51102TN1982PLC009711 பதிவு அலுவலகம்: கடை எண். 3, 1வது தளம், ஆதி விநாயக வளாகம், எண். 3, பேருந்து நிலையம், கோபால்சாமி கோயில் தெரு, கணபதி, கோயம்புத்தூர் வடக்கு, தமிழ்நாடு — 641006. Email: investor@jmjfintechltd.com | Website: www.jmjfintechltd.com | Ph. No. : 7395922291/92 30.09.2024–ல் முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் அறிக்கை

						ளு. லட்சத்தில்
		முடிந்த காலாண்டு			முடிந்த அரையாண்டு	
விவரங்கள்	30.09.2024	30.06.2024	30.09.2023	30.09.2024	30.09.2023	31.03.2024
		(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை யானது)
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	375.38	369.20	147.55	744.58	226.02	746.75
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	222.92	244.16	78.02	467.08	96.87	385.76
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	222.92	244.16	78.02	467.08	96.87	385.76
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின் மற்றும் விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	166.93	182.26	46.13	349.19	64.98	213.78
நடப்பு காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/நஷ்டம் (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) ஆகியவற்றை உள்ளடக்கியது	166.93	182.26	46.13	349.19	64.98	213.78
செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம்	1240.00	1240.00	1240.00	1240.00	1240.00	1240.00
தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ.10/—)						
அடிப்படை மற்றும் பலம் குறைந்தது	1.35	1.47	0.37	2.82	0.52	1.72

குறிப்பு: மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கைக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, நவம்பா °C6, 2024 அன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் இயக்குநாகள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டகு

முந்தைய காலங்கள்/ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்கள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன மற்றும்/அல்லது தேவையான இடங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளாகள் மேற்கண்ட காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை மதிப்பாய்வு செய்துள்ளன

தைய வரியில் நிகர MAT கிரெடிட் அடங்கும் Ind AS 108—ன் படி காலாண்டிற்கான பகுதி அறிக்கை பொருந்தாது

குழுவின் ஆணைப்படி JMJ பின்டெக் லிமிடெட்டுக்காச ஜோஜு மடத்தும்பாடி ஜானி "நிர்வாக இயக்குனர் DIN: 02712125

இடம்: சென்னை

தேதி : 06.11.2024

இந்தியா ரேடியேட்டர்ஸ் லிமிடெட்

CIN: L27209TN1949PLC000963

பதிவு அலுவலகம்: 88, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை - 600 032. Tel: 044-40432210 மின்னஞ்சல்: cs@indiaradiators.com இணையதளம்: www.indiaradiators.com

30 செப்டம்பர், 2024 அன்று முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்

						(ரூ.லட்சத்தில்)
		முடிந்த காலாண்டு			முடிந்த அ	முடிந்த ஆண்டு	
வ. எண்.	விவரங்கள்	30.09.2024	30.06.2024	30.09.2023	30.09.2024	30.09.2023	31.03.2024
610001.		(தனிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தனிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)
1.	செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம்	1.58	1.58	1.58	3.16	3.16	6.32
2.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண வகைகள் மற்றும் வரிக்கு முன்)	(20.98)	(22.49)	(19.71)	(42.60)	(43.02)	(79.40)
3.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் அசாதாரண வகைகளுக்குப் பின்)	(20.98)	(22.49)	(19.71)	(43.47)	(43.02)	(79.40)
4.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண வகைகள் மற்றும் வரிக்குப் பின்)	(15.99)	(17.64)	(15.06)	(33.63)	(183.43)	(55.77)
5.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் [உள்ளடங்கிய லாபம்/(நஷ்டம்) காலத்திற்கானது (வரிக்குப் பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்குப் பின்)]	(15.99)	(17.64)	(15.06)	(33.63)	430.57	403.68
6.	சம்பங்கு மூலதனம்	90.00	90.00	90.00	90.00	90.00	90.00
7.	ஒதுக்கீடுகள் (மறுமதிப்பீடு தவிர)	-	-	-	-	-	(42.12)
8.	ஒவ்வொரு பங்கிற்கான வருவாய் [ரூ.10/ ஒவ்வொன்றும்]						
	- அடிப்படை	(1.78)	(1.96)	(1.67)	(3.74)	(20.38)	(6.20)
	- இளக்கிய	(1.78)	(1.96)	(1.67)	(3.74)	(20.38)	(6.20)

குறிப்புகள்

அ) மேற்குறிப்பிட்ட விரிவான காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கைகள் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிபடுத்தல் தேவைகள்)கட்டுப்பாடுகள் 2015 கட்டுப்பாடு 33ன்படி இயக்குநர்களின் தணிக்கைக் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு இயக்குநர் குழுமத்தால் ஒப்புதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்டது.

முழு நிதி நிலை அறிக்கைகள் மும்பை பங்குச் சந்தை (www.bseindia.com) மற்றும் நிறுவனத்தின் (www.indiaradiators.com) இணையதள முகவரிகளில் கிடை

இந்தியா ரேடியேட்டர்ஸ் லிமிடெட்டிற்காக E N ாங்கஸ்வாமி முழு நேர இயக்குநர் (DIN: 06463753)

அண்ணாமலைப் பல்கலைக்கடிகத்துடன் எகோ ஆசியா பன்னாட்டு ஆராய்ச்சி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம், நவ.7 அண்ணாமலைப் கழகத்துடன் எகோ ஆசியா என்ற ஆராய்ச்சி பன்னாட்டு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

வேளாண்மை மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளுடன் இதர இணைந்து ஆராய்ச்சிகளை செய்தல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வேளாண் தொழில் பாகுகாப்பு, நுட்ப பாரம்பரிய விதை பராமரிப்பு மற்றும் கடலோர

உழவர்களின் Choin ini (A) வாழ்வாதார இணைந்து பணிகளை ___ பல்கலைக்கழக செய்யா *துணைவேந்தர்* இராம. கதிரேசன் மற்றும் எகோ ஆசியா ஆராய்ச்சி இயக்குனர் மையத்தின் பேட்ரிக் செயில் ஒப்பந்தத்தை கொண்டனர்.

நிகழ்ச்சியில் எகோ ஆசியா மையத்தின் தெற்காசிய தலைவர் கிளாடு ஸ்டோன்

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் கிண்டி, சென்னை - 600032. ந.க.எண்: 0490/2024

D.நாரயணசாமி நாயக்கர் த/பெ. துரைசாமி நாயக்கர் எண். 60/45, துரைசாமி தெரு, லட்சுமிபுரம், திருவான்மியூர், சென்னை -600041. -எதிர்-

ுறார் உயர்திரு. வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், கிண்டி, சென்னை - 600 032 …எதிர் மனுதார

அறிவிப்ப மேற்படி மனுதாரர் **D**.நாரயணசா நாயக்கர் என்பவர் தனது தந்தை திடு. குள்கள் கொடிக்கர் அவர்கள் கடந்த 11.10.1968-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் சென்னை ராயப்பேட்டை அரசு மடுத்துவமனையில் இறந்து விட்டார். அப்போதைய சூழ்நிலையில் இறந்ததை பதிவு செய்ய தவறிவிட்டதால் தற்போது **அவர்**களி**ன்** இரப்பினை பதிவு செய்யக்கோரி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மன தாக்கல் செய்துள்ளேனர். இதில் யாடுக்கேனும் ஆட்சேபனை இடுப்பின் அதனை வடுவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 15 தினங்களுக்குள் நேரில் ஆஜராகி ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ளலாம் என இதன்

D.நராயணசாமி நாயக்கர்

PUBLIC NOTICE (Lost of Document)

This is to inform that the general public that my client Mr. L HARIKRISHNA, aged 40 years, son of late M.K.Loganathan, presently residing at No. 17/8, Jeyammal Street, Ayyavoo Colony, Aminjikari, Chennai 600 029, is the owner of the property being land of an extent of 3 acres 20 cents in Survey Nos. 62/2 and 63/5, situated at Orakkadu Village, (earlier Kirudalapuram Village Chengalpet District) presently Ponneri Taluk, Tiruvallur District. My client had executed a Lease Deed 14.10.2023, registered as Doc. No. 15426/2023, at SRO-Hills in favour of Dr. MK Loganathan Educational My client misplaced the originals

of the following documents. 1 Lease Deed 14.10.2023, bearing Doc. No. 15426/2023, registered a SRO-Red Hills

2.Deed of Power of Attorney dated 20.12.2012, bearing Doc. No. 4948/2012, registered at SRO-Shoolagiri

3.Deed of Power of Attorney dated 22.04.2013, bearing Doc. No. 1577/2013, registered at SRO-Shoolagiri

If anybody is in possession of the original of the said document, please handover to the address mentioned

> ELA. PUGAZHENDHI, Advocate A-2, First Floor, Roop Emerald No.45. North Usman Road T. Nagar, Chennai -600 017

Chennai 07/11/2024



ஆர் ராஜேஷ்குமார், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ஆர். எஸ். குமார், புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர் கருப்பையா, இயந்திர பொறியியல் துறைத்தலைவர் எஸ். வைத்தியநாதன், பல்கலைக்கழக உள்தர மதிப்பீட்டு

மைய துணை இயக்குனர் எஸ். ரமேஷ் குமார், மக்கள் தொடர்பு அதிகாரி க. ரெத்தினசம்பத், துணைவேந்தரின் உதவியாளர் நேர்முக பாக்யராஜ், புரிந்துணர்வு மைய தனி அதிகாரி பாலாஜி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES (FOR CLAIM FROM IEPF AUTHORITY)

Pursuant to Rule 8 of the Investor Education and Protection Fund (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, NOTICE is hereby given that the following share certificates issued by the Company, Shriram Transport Finance Company Limited, registered in my / our name, has / have been lost / misplaced:

Folio No.	Name of	Shares	Share Certificate	Distinctive Nos.		
	Shareholder(s)		No(s).	From	То	
70974	AML.Balasubramanian	450	611250	71122249	71122698	

Any person who has a claim in respect of the said securities should lodge such claim with evidence to the Company at its Registered Office, Shriram Transport Finance Company Limited, 14A, South Phase, Industrial Estate, Guindy Chennai – 600 032 or to its Share Transfer Agents, Integrated Registry Management Services Private Limited "Kences Towers", 2nd Floor, No.1 Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai – 600 017, within 15 days publication of this notice, else the Company will proceed to settle the claim in favour of the registered holder(s) The Company shall not entertain any claim thereafter. Any person dealing with the above said shares will be doing so at their own risk.

AML. Balasubramanian Adress: 40/C Kattukara street, Madapuram, Thiruvarur 610001, Mob. 8883370453

Place : Chennai Date : 06/11/2024

சற்குரு துணை

ழந் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை

Regd No. S.No.9 of 1945, Act XXI of 1860 (32 of 1987 of TN Society Act 1975) எண். 293, வேள்ச்சேரி மெயின் ரோடு, குருக்ஷேத்திரம், இராஜகீழ்பாக்கம், சென்னை-600 073

பொதுக்குழு / பேரவைக் கூட்ட அறிவிப்பு

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் (தலைமை சபை) குருக்ஷேத்திரம், இராஜகீழ்பாக்கம் சென்னை–600073வருடாந்திரப்பொதுக்குழுகூட்டம் எதிர்வரும் 22.11.2024வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு சபை வளாகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பிணர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் பரிசீலனை செய்யப்படும்

கீர்மானங்கள்

1. 2023–24ஆம் ஆண்டிற்கான சபையின் ஆண்டறிக்கை வாசித்து ஏற்பது

2. 2023–24ஆம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு–செலவு கணக்குகள் ஏற்பது

2023–24ஆம் ஆண்டிற்கான தணிக்கையாளர் நியமனம்

2023–24ஆம் ஆண்டிற்கான உத்தேச திட்ட மதிப்பீடு அறிக்கைக்கு ஒப்புதல் 2023–24ஆம் ஆண்டில் குரு திருவடி அடைந்த அன்பர்களுக்கு அஞ்சலி செலுத்துதல்

6. செயற்குழு தலைவரின் அனுமதியோடு கொண்டு வரும் இதர தீர்மானங்கள்

குறிப்பு : பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் இந்த அறிவிப்பைக் கொண்டு வர வேண்டும். தனிநபர் கொண்டு வரும் தீர்மானங்கள் 4 நாட்களுக்கு முன்னதாக சபை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

செயற்குழுத் தலைவர்

விந்பனை அநிவிப்பு

ஹால்மார்க் லிவிங் ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (கலைப்பில் உள்ளது)

CIN : U45400TN2012PTC084362 பதிவு அனுவலகம் : அறை-ஏ, எண்.43, பழைய எண். 62/2, யுனைடெட் பிளாசா, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-600017. Sile: ''மையால்டு'', செட்ட புண்ணியம், ஜி எஸ் டி சாலை, மஹிந்திரா வேர்ல்டு சிட்டி எதிரில் (ஆர்டிஓ அனுவலகம் அருகில்), செங்கஸ்பட்டு-603002 மின்னணு ஏலம்

நிறுவன கடன்தாரின் செரத்தக்களை விற்பதற்கு நொடித்தல் மற்றும் திவால் சட்டத் தொகுப்பு 2018–ன் கீழ் மாண்புமிரு தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் (NCLT), சென்னை பெஞ்ச் 17.08.2018 தேதியிட்ட ஆணையின்படி விற்பதற்கான அறிவிப்பு

IBBI கட்டுப்பாடுகள் 2016 (கலைத்தல் நடைமுறை) விதிமுறை 32-ன் கீழ் M/s. ஹால்மார்க் லிளிங் ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு (கலைப்பில் உள்ளது) ('நிறுவன கடன்தாரர்') சொந்தமான கீழ்கண்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கான ஏல அறிளிப்பு என்னவென்றால் 'எது எங்கு அல்லது எப்படி உள்ளதோ, அதை அப்படியே' என்ற முறையில் அச்சொத்துக்களின் ஏல விற்பனை நடத்தப்படும். இது மாண்புமிகு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் 17.08.2018 தேதியிட்ட ஆணைப்படி நியமிக்கப்பட் கலைப்பலுவலரால் நடத்தப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் முழுமையான மின்னணு எல செயல்முறை தகவல் ஆவணத்தில உள்ள எஸம் தொடர்பான விதிமுறை விவரங்கள், எல படிவம், தகுதி வரம்பு, எலதாரர்களின் அறிவிப்பு உள்ளிட்டவற்றை பார்த்து, அதற்குட்படுதல் வேண்டும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் திரும்பப்பெறும் வட்டிமில்லா டேவணித் தொகை போன்ற விவரங்களை நிறுவன கடனாளின் இணையதளம் www.hallmarklivingspace.co.in மற்றும் சேவை வழங்குநர் இணையதளத்தில் யாக்கவும். மில்ஸ்ணு ஏல விற்பனைநடத்தப்படும். பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி மற்றும் விறப்பட்ட மின்னனு எல செயல் ஆவணத்திற்கு உட்பட்டு விற்பனைநடத்தப்படும். பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் கூடுகலாக செலுத்த வேண்டும்

சொத்து	பார்வையிடும்	மின்னணு ஏலத்	ரிசர்வ் விலை	டேவணித் தொகை	ஏை அதிகரிப்பு	
	_Б пеіг	தேதி மற்றும் நேரம்	(INR)	& கடைசி தேதி (INR)	தொகை (INR)	
எமரால்டு மனையில் உள்ள முழுவதும்	11.11.2024	06.12.2024	ரூ.70.00 கோடி	ரூ.5.00 கோடி	ரூ.25.00 டைசம்	
முடிக்கப்படாத கட்டடைம் ஆகிய		மாலை	(ரூபாய்	(ரூபாய்	(ரூபாய்	
8,98,137 சதுர அடி மற்றும் நிலம் 7.62		3.00 மணி	எழுபது கோடி	ஐந்து கோடி.	இருபத்தி ஐந்து	
ஏக்கர் (6388 சதுர அடி UDS நீங்கரைக)	கோம் :	முதல்	மட்டும்)	மட்டும்)	ைட்சம் மட்டும்)	
(தோராயமாக) மனை ''எமரால்டு'' செட்டி புண்ணியம், ஜிஎஎம்டி சாலை,	காலை 11.00 மணி		,	கடைசி தேதி :	,	
மணிந்திரா வேர்ல்டு சிட்டி எதிரில்,	முதல் மாலை	5.00 ഥങ്ങി		04.12.2024		
(ஆர்ட்டை அலுவலகம் அருகில்),	5.00 மணி வரை	வரை		യത്താവ		
செங்கல்பட்டு - 603002.				6.00 மணி வரை		ı

விற்பனை அறிவிப்பு மின்னனு சை செயல்முறை தகவல் ஆவணத்துடன் இணைந்து படிக்கவும். மின்னனு சுலம் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள திரு. பிரவீன் தேவர், +91-9722778828. மின்னஞ்சல் : Praveen.thevar@auctiontiger.net அல்லது nctt@auctiontiger.net-ல் தொடர்பு கொள்ளலாம். விற்பனை தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ்க்கையொப்பமிட்டவரை தொடர்பு கொள்ளலாம் அல்லது cschanapal.ibc@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். காலக்கெடு, நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் மின்னணு எல செயல்முறை தகவல் ஆவணத்தில் உள்ள இதர சரத்துகளிச் மாற்றங்கள் இருப்பின், அது நிறுவன கடன்தாரின் இணையதளத்தில் www.hallmarklivingspace.co.in–ல் அறிவிக்கப்படும். கேதி : 07.11.2024

ஹால்மார்க் லினிங் ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கான (கலைப்பில் உள்ளது) கலைப் Regn. No : IBBI/IPA-002/IP-N00060/2017-2018/1011:

. Kegn. No: 1887IPA-0U27IP-1-0U0007/2017-2013101171 அறை எண்.103, முதல் மாடி, காவேரி காம்ப்எக்ஸ், 96/104, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600.034 தொலைபேசி∶044 - 45590256/0257, மின்வஞ்சல் : csdhanapal.ibc@gmail.con

Saptarishi

Agro Industries Ltd

பதிவு அலுவலகம்: படாளம் சுகர் பாக்டரி ரோடு, பழையனூர் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு –603 308. |www.saptarishiagro.com | Email: Saptarishi121@gmail.com | CIN: L15499TN1992PLC022192 | Contact: 07940306965

30 செப்டம்பர், 2024–ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

(ஒரு பங்கு விபரத்தை தவிர ரூ.லட்சத்தில்

			முடிந்த ஆண்டு		
வ.		30/09/2024	30/06/2024	30/09/2023	31/03/2024
तळांत.	விவரங்கள்	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்தது
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	1631.71	598.48	518.12	4129.16
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	(64.11)	6.97	18.87	248.64
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	(64.11)	6.97	18.87	248.64
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அவிட்டங்களுக்கு பின்)	(64.11)	6.97	15.34	203.84
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டத்தை) உள்ளடக்கியது (வரிக்கு பின்) மற்றும் இதா விரிவான வருமானம் (வரிக்கு பின்)	(64.11)	6.97	15.34	203.84
6	சம பங்கு மூலதனம்	3402.00	3402.00	3402.00	3402.00
7	ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலாக)	0	0	0	(2669.26)
8	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் ரூ.10/) (வருடாந்திரம் அல்ல)	(0.19)	0.02	0.05	0.60
	அடிப்படை & பலமிழந்தது	(0.19)	0.02	0.05	0.60

மேற்கண்ட முடிவுகள் கம்பெளியின் தணிக்கை குழுவினால் மறுபரிசீலனை செய்யப்பட்டு 06/11/2024 அன்று நடைபெற்ற கம்பெளி இயக்குளாகள் குழு கூட்டத்தில் பதிவுக் குறிப்பு செய்யப்பட்டது மற்றும் அது கம்பெனியின் சட்ட தனிக்கையாளர்களால் குறுகிய பரிசீலனை செய்யப்பட்டது.

செபி (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் மேற்கண்ட காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கம் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலாண்டு நிதிநிலை முடிவுகளின் முழுமைய வடிவம் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளம் (www.bseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளத்தில் (www.saptarishiagro.com)

சப்தரிஷி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்காக ஒப்பம்/— ரிஷப் ராவ்ஜிபாய் ப**ே**ல் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி DIN: 02721107

இடம்: சென்னை தேதி : 06.11.2024

இடம் : அகமகாபாக் தேதி : 06.11.2024